

## ஹம்மெல்த்

(பெண்மார்க்டேசத்து இளவரசன்)

HAMLET, PRINCE OF DENMARK.

இது

ஷேக்ஸ்பியர் மகாகவியின் நாடகத்தை அனுரதித்து  
லாம்ப் (Lamb)

என்பவர் ஆங்கிலத்தில் எழுதியதை

ராப்பஹுருர் ச. பவானந்தம் பிள்ளை அவர்கள்,  
எபு. ஆர். எச். எஸ் (லண்டன்) எம். ஆர். ஏ. எஸ் (லண்டன்)  
மொழிபெயர்த்தது.

சென்னை :

1916

*Copyright registered]*

[ரிஜிஸ்டர் செய்தது.

---

---

PRINTED BY  
S. MURTHY & CO., AT THE " KAPALEE " PRESS  
305, THUMBU CHETTY STREET, MADRAS

---

---

5075a

11:23



## ஹாம்லெத்



ஐரோப்பா (Europe) கண்டத்திலே டென்மார்க் (Denmark) தேசத்தரசனுகிய ஹாம்லெத் (Hamlet) என்பவன் திடமிரென்றிஹந்தான் ; அவனுடைய மனைவி, கேர்ட் ரூட் (Gertrude) என்பவள், தான் கைம்பெண் ஆன இரண்டு மாதத்துக்குள்ளேயே, அவனுடைய தட்சி கிளா டியஸ் (Claudius) என்பவனை மணம்புரிந்து கொண்டாள். இகளை, அவ்வூர்ப் பிரஜைகள் அனைவரும் அதிசயமாக்கவள்ளித்து “இது என்ன புத்தியில்லாத் தன்மை! கொஞ்சங்கூட உணர்ச்சியில்லாமல் இப்படிச் செய்வாரும் உண்டா?” என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்கள். அவள் இப்போது வரித்த தனது மைத்துணன், அவனுடைய இறந்த கணவனுக்குக் கொஞ்சமேனும் ஈடானவன்ஸ்லன்; அழகிலும் குறைந்தவன்; ஆண்மையிலும் தாழ்ந்தவன்; அழகில் எவ்வளவுக் கெவ்வளவு குறைந்தவனே, அவ்வளவுக்கெவ்வளவு இழிகுணத்தில் மிகுந்தவன். ஆகையால் அவனைப் பற்றிச் சிலர்க்கு ஒரு சந்தேகம் உண்டாகியது. அதாவது “இவன் தன் தமையன் மனைவியை விவாகம் செய்துகொண்டு, தன் தமையன் மகனும், அரசுரிமைக்கு நேர் வார்ச்தாரனும் ஆகிய ஹாம்லெத் இளவரசன் பட்டத்துக்கு வரவொட

டாமல் தானே அரசனுக்வேண்டு மென்னும் கருத்துடன் தன் தமையனைக் கொன்றிருப்பான்” என்பதே.

இராணியாகிய கேர்ட்டநூட் செய்த தகாக்கருமம், வேறு யார் மனதிலும் அத்தனை அதிகமாகப் பதியவில்லை; அவ ஞடைய குமாரனுகிய ஹாம்லெத் இளவரசன் மனதில்தான் அது அதிகமாக ஆழ்ந்து பதிந்திருந்தது; இறந்த தந்தை யை இவன் மறக்கவேயில்லை; ‘அன்னையும் பிதாவும் முன் னரி தெய்வம்’ ‘தந்தை சொன் மிக்க மந்திரமில்லை’ என்ற நீதிவாக்கியங்களின்படி இவன் தனது தந்தையைக் கண் கண்டகடவுளாகக் கருதி நேசித்துப் பூசித்துப் பெருமை பாராட்டினான். இவன் நீதிநெறிதவறூத மானி. ஆதலால் தனது தாயின் தகா நடத்தையைப் பேயின் நடத்தையாக எண்ணித் தனது இதயம் புண்பட மறவாதிருந்தான். தந்தையின் மரணம் ஒருபுறம், தாயின் திருமணம் மறுபுறம்; இவைகட்சிடையில் இவன், பாக்குவெட்டியிற் பட்ட பாக் கேபோல், அகப்பட்டு அகங்கங்கி விசனப்போர்வை போர்த் துக் கொண்டு மெலிந்திருந்தான். தனது களியாட்டை இழுந்தான்; இனாமை நலம் அழிந்தான்; கல்விப்பயிற்சி மறந்தான்; வேட்டை முயற்சி துறந்தான்; தேகசுகத்தை ஒழித்தான்; இன்னும் இளமைக்கேற்ற அளைத்தையும் கழித்தான்; விசநத்தில் ஆழ்ந்தான்; உலக வாழ்க்கையை வெறுத்தான்; மேனி நிறங் கறுத்தான்; இவ்வுலகம் இவனுக்குக் களைபறியாகினிலம்போல் விளங்கிறது. களைபறியா விளாநிலத்திற் பயிர்கள் பாழாகிக் களைகளே மேலோங்குவன் போல, உலகத்தில் அக்கிரமமே நிலைத்துக் கிரமம் குலைகின்ற தென்பது அவனது எண்ணம். வமிசாவளியாகத் தனக்குக் கிடைத் திருக்கவேண்டிய அரசரிமையைப் பிறன் கைக்கொள்ள

நேர்ந்ததே என்னும் ஏக்கம யெளவனமும் கெளரவமும் உள்ள இளவரசனுகிய இவனுக்கு அதிகமாக இருந்திருக்க வேண்டும்; ஆயினும் அதைப்பற்றி இவனுக்குக் கவலை சீறி தும் இல்லை. மற்றெதனால் இவன் மனதுக்காக துறந்து ஏக்கம் மிகுந்து வாழ்ந்தானென்றால், தன் தாய், அவளுடைய கணவனுகிய தன் தகப்பனை மறந்ததனால்தான்; “எப்படிப்பட்ட தகப்பனார்! அவனுக்குத் தமது வாழ்நாள் முழுவதும் அன்புள்ள கணவராயிருந்து, ஆசையோடு நேச பாசங் காட்டியவர்! அப்பொழுதெல்லாம் அவள், அவர் விஷயத்தில் உள்ளன்பும் பணிவும் உள்ளவள்போல் நடித் தான். நானுக்கு நாள் அவரிடத்துத் தனக்குள்ள அன்பு முதிர்ந்து வருவதுபோலப் பாசாங்குபண்ணி வந்தாள். இப்பொழுதோ அவர் இறந்து இன்னும் இரண்டு மாதங்கள் கூடப் பூர்த்தியாகவில்லை; இதற்குள் கலியாணமாம்! ஐயோ! கலியாணமே! என்ன கலியாணம்! கணவன் தம்பியைக் கணவனுக வரிப்பதாம்! என்ன அக்கிரமம்! எத்தனை விதத் திற் பிறழ்ந்த கலியாணம்! கொண்ட கணவன் தம்பி பெற்ற மகனுக்குச் சமானம். மகனை மணப்பதா! எங்கே அடுக் கும்! அதுவும் எவ்வளவு சீக்கிரத்தில்! அதற்கு ஒப்பிவந்து, கைம்பெண்ணை மணந்தவன் எத்தனை உத்தமன்! அவனு இராஜ்யபாரத்தை வகித்து ஜனங்களை நீதிநெறியில் நடத்து பவன்!” என்றிப்படிப்பட்ட பலவித யோசனைகள், இவனுடைய இளமானதிற் புகுந்து பத்து இராஜாங்கங்களை இழுந்த விசனத்திற்கும் அதிகமாக இவனை மயங்க வைத்தன.

“‘மைந்த! ஹாம்லெத்! தந்தையை நினைந்து துயர்க்கடன் தீர்க்குமுன் சுத்தநற் குணங்கள் புகழப் படுவன, போற்றப் படுவன; ஆயினும் இதுகேள்: நீயிழுக் தலமரும் உனது தந்தைவே ஞௌருதங் தந்தையை’

இழந்தனர் அவரொரு தங்கையை இழந்தனர் ;

ஆதலால் இறந்தவர்க் கிரங்கி அழுங்குதல்

சிலா ளொவர்க்குஞ் சிறப்புடைத் தாகும் ;

அன்றி,

பிடிவா தத்துடன் பெரிதும் வருந்தி

ஆரூத் துயரால் நீரா உருகுதல்

தீராப் பாவம் ஆகும் என்ப;

ஆண்மை தனக்கும் அடுக்கா தீசன்

விதித்த விதியை மதியாத் தன்மையாம் ;

மனோதிடம் இன்மையாம் ; வாஞ்சை யின்மையாம் ;

பொறுமை இன்மையாம் ; புத்தி யின்மையாம் ;

பிறப்பன இறக்கும்; இறப்பன பிறக்கும் ;

இறத்தல் யார்க்கும் இயல்பின தாகும்

அதனினும் மிக்க தறிகிலம் யாமே ;

அதனால்,

எனே ஏங்கு கிண்றனை இங்ஙனம் ?

சீசீ இதனைச் சிறிதும் ஈசன்

நன்றெனக் கருதான் ; பொன்றி னோர்க்கும்

பொருந்தா துலகம் புகழா தறிவிற்

கடுக்கா தப்பன் இறந்தால் அவன்றன்

மைந்தன் வருந்தல் தொன்றுதொட்ட வழக்கமென்

நிடனகல் உலகத் தெவரும் அறிவர் ;

உலகில் ஆதியில் உண்டா னவன்முதல்

இற்றைத் தினத்தில் இறந்தவன் வரையில்

எவரும் விதித்த திதுவென

ஓர்வதே மதியிதைத் தேர்வதுன் கடனே.”

என்று இவனை இவன் தாயாகிய இராணியும் அரசனும் தங்களாலான வரையில் வேறு விதத்தில் திருப்ப முயன்றார்கள்; பயன் படவில்லை; அத்தாணி மண்டபத்துக்கு வரும் போதெல்லாம், இவன் கறுப்புடையே தரித்து வருவானானான். தகப்பன் இறந்த விசனத்திற்கு அடையாளமான

காருடைகளை இவன் விடவேயில்லை தன் தாய் செய்து கொண்ட — விவேகமற்ற விவாகம்,—கற்பில்லாக் கலியான காலத்திலும் கூட இவன் தனது காருடைகளைக் கழற்ற வில்லை; அதனை ஒரு பொருளாமதித்து ஏற்றுத்துப்பார்க் கவுமில்லை; தந்தை மரணத்தையே மனத்தகத்திற் பகுத்த அவன், தாய் மனக்கோலத்தைப் பினக்கோலமாக்க கண்டான்; அம் மனம் நடந்த காலத்தில் நடந்த உண்டாட்டுக் களியாட்டுக்களிலும் அவன் உடனிருந்தானில்லை. இவனை அதனில் நுழைக்க முயன்றும் பயனில்லாமற் போய்விட்டது. அந்த விவாகமான காலத்தை அவமான காலமாக மதித்து அகம் வெதும்பினுன் இவ்விளவரசன். அனைத்தினும் அதிகமாக அவன் மனதை அலைக்கழித்த தென்னவென்றால், அவன் தந்தை இறங்காரணம் சரியாய்த் தெரியாமை யேயாம். கிளாடியஸ் அறிவித்திருந்தபடி அவன் தந்தை மிறங்க காரணம் பாம்புக்கடி யென்பதாம்; ஆனால் இளையானுகிய ஹாம்லேத் மாத்திரம் அதனை நம்பாமல், உடமபெல்லாம் விஷமுடைய தன் சிற்றப்பனுகிய இரண்டுகாற் பெரும்பாம்பே தன் தந்தையைக் கடித்ததென்று ஜெயர்ணுன். தெளிவான தமிழிற் சொல்லுங்கால, இளவரசனுகிய ஹாம்லேத்தின் சிற்றப்பன், அரசரிமையைப் பெறும்பொருட்டு, ஹாம்லேத்தின் தந்தையைக்கொண்டான் என்று ஏற்படுகின்றது. ஆகையால் ஹாம்லேத்தின் தந்தையைக் கடித்த விஷப்பாம்பு சிம்மாசனமேறி அரசாண்டுகொண் டிருந்தது.

இந்த அதுமானம் எத்தனை தூரம் உண்மை யென்பதும், தன் தாயைப் பற்றி என்ன வினைக்கலாம் என்பதும், இந்தக் கொலை சம்பந்தமாகத் தன் அன்னை எத்தனைதூரம் உதவிபுரிந்தா என்பதும், அவள் ஒப்பியோ, ஒப்பாமலோ தெரிந்தோ, தெரியாமலோ, கொலைநடந்த தென்பதும் ஆகிய

இவைகளே அவன் மனதைப் புண்படுத்தித் தத்தவிக்க வைத்த பெருஞ் சந்தேகங்களாம்.

இறந்த தந்தையைப் போன்ற ஆவேசம் ஒன்றை, அர்த்தராத்திரியிற் காவல்காக்கும் சேவகர், அரண்மனைக்கெதிர் மேடைமேல் இரண்டு மூன்றமுறை கண்டிருக்கின்றார்களென்னும் ஒருவதந்தி ஹாம்லெத்துக் கெட்டியது. அந்த ஆவேசம் இறந்த அரசன் உடுத்தியிருந்த உடைகளையே கேசாதி பாதம்வரை அணிந்துகொண்டு என்றும் ஒரே மாதிரியாய் வந்ததென்றும் தெரிந்தது. ஹாம்லெத்தின் பிராண்னேசன கிய ஹோராஷியோ (Horatio) உள்ளிட்ட அனைவரும் அதீனைக்கண்ட காலத்தைப்பற்றியும் அதனுடைய நடைகொடி பாவனைகளைக் குறித்தும் ஒரே விதமாய்ச் சொன்னார்கள். அது, சரியாய் இரவு பன்னிரண்டுமணிக்கு வந்ததென்றும், இரத்தமின்றி வெளுத்து விளங்கிய தென்றும், கோபக்குறியின்றி விசனக்குறியே மிகுந்து காட்டியதென்றும், அதன்தாழி பயங்கரமாயிருந்ததென்றும், அதனுடைய நிறம் உயிருடன் இருந்தபோது இருந்தபடி வெள்ளிய நிறமென்றும், தாங்கள் பேசினபோது அது வாயைத்திறக்கவில்லை யென்றும், ஒருமுறை மாத்திரம் அது வாயைக் குவித்துப் பேசுவதுபோலத் தலையையர்த்தியது, அதற்குள் ஜாமக்கோழி கூவவே, அதிதுரிதமாய் மறைந்து போயிற்றென்றும் அவர்கள் கூறினார்கள்.

இளைஞருகிய ஹாம்லெத், அவர்கள் கூறியவற்றைக் கேட்டு வியந்தான். அவை யாவும் உண்மையாய் ஒன்றுக்கொன்று பொருந்துவனவாய் நம்பத்தகுந்தனவாயிருந்தன. ஆகவீன், அவர்கள் கண்டது தன்னுடைய தந்தையின் சூக்ஷ்ம சரீரமே எனத் தீர்மானித்த ஹாம்லெத் அன்றிரவு அந்தக் காவலாளருடன் தானும் கூடியிருந்து அவ்வுரு

வத்தைக் காணலாமெனத் துணிந்தான். “அப்படிப் பட்ட தோற்றம் வீணும் வந்தது கிடையாது; மும்முறை வந்தும் அது மென்னமா யிருந்த காரணம்வேறு; தன்னைக் கண்டால் அது பேசாமற் போகாது” என யோசித்துத் தெளிந்த ஹாம்லெத் அஞ்சையிரவு வரும்வரையில் அமைதியாய்ப் பொறுத்துக்கொண் டிருந்தான்.

ஹாம்லெத் இரவாகவும், ஹோராஷியோ வடனும் காவலர்களுள் ஒருவனு, மார்செலஸ் (Marcellus) என்பவனுடனும் உருவெளிவிந்துலாசியதென வதங்கி பிறந்த மேடைமேல் போய் நின்றான். அன்றிரவு குளிர் மிகுந்திருந்தது. கடும் பனிக்காற்று வீசியது. கை கால்கள் குளிரால் விரைத்தன. மூவரும் குளிரின் மிகுதியைப்பற்றிப் பேசிக்கொண் டிருந்தார்கள். கொஞ்ச நேரத்துக்குள் பேச்சை நிறுத்தி ஹோராஷியோ “அதோ! அது வருகிறது, வருகிறது!” என்று காட்டினான்.

தனது தந்தையின் உருவத்தைக் கண்டவடனே, ஹாம்லெத்துக்கு, பயழும் அதிசயமும் உண்டாயின. ஆதலால் உடனே அவன் அந்தத் தோற்றம் நல்லதோ கெட்டதோ வென ஐயுற்று “விண்ணவர்காள்! தெய்வங்காள்! எநகளைக் காக்கவேண்டும். இந்த ஆணி, நன்மைக்கே வருகிறதோ, அன்றித் திமைக்கே தோற்றுகிறதோ” என்று வேண்டிக்கொண்டான். கொஞ்சம் கொஞ்சமாய் அவனுக்குத் தைரியம் பிறந்தது. அப்போது அவன் அங்குக் கண்ட அவன் தந்தையின் உருவம் அவன் மேல மிகவும் இரக்கமுடையது போலவும், அவனிடத்திற் பேசப் பிரியப்பட்டது போலவும், எல்லா விதத்திலும், அது உயிரோடிருந்த போது இருந்தது போலவும் இருந்தது. ஹாம்லெத் அதனுடன் பேசாமலிருக்கவேண்டும் மென்றாலும் அவனுடைய

வாய் அவனையும் அறியாமலே பேசிற்று. “என தருமைத் தந்தாய்! அரசு! நீர் புதைக்கப்பட்ட குழியிலிருந்து ஏனோ வெளியில் வந்தீர்? உம்மை நாங்கள் மிகவும் அமைதியாய் அதனிற் புதைத்து விட்டோமே! என் அன் புள்ள பிதாவே! ஏனோ மறுபடியும் இந்த நிலவுக்கத்தையும் நிலவையுங் காண்போந்தீர்? தமது ஆத்மசுக்கத்துக்காக நாங்கள் செய்யவேண்டுவது ஏதேனும் உள்ளதா?” என்று மிக உருக்கமாய் வினாவினான். தன் ஊடன் வரும்படி அந்த ஆவேசம் சைகைசெய் தழைத்தது; கொஞ்சங் தொலைவில் யாருமில்லாத இடத்திற் போகவேண்டுமென்று குறிப்பிற் காட்டியது. ஹோராவியோவும் மார்சேலஸ் ஸாம் “ஒ அதனைப் பின்பற்றிப் போகாதே; ஒருவேளை அது துர்க்குணப் பேயாயிருந்தால் உன்னைக் கடற்கரைக்கோ, மலை உச்சிக்கோ, கொண்டுபோய் அங்கே தனது பயங்கர உருவத்தைக்காட்டி, உன்னறிவை மயக்கச் செய்யும்” என்று பயமுறுத்தி, ஹாம்லெத்தைத் தடுக்க முயன்றார்கள். அவர்கள் கூறின யாவும் பயனற்றன. ஹாம்லெத், தனது துணிவை மாற்றவில்லை. அவன் தனது உயிரைத் திரணமாய் மதித்திருந்ததனால், “இந்த உடல் போனுவென்ன? ஆத்மாவை அந்தப்போய் என்ன செய்யக் கூடும்? ஆத்மா நித்தியமல்லவா?” என்று கைரியமாய்ப் பேசினான். அவர்கள் அவனைத் தடுத்துப்பிடிக்க எவ்வளவோ முயன்றும் அவர்களினின்றுந் தன்னை விடுவித்துக்கொண்டு, அவன், சிங்கத்தைப்போல் தேகபலமும் கைரியமுமுடைய வளைய், அந்த ஆவேசம் எங்கூக்காக அழைத்துக்கொண்டு சென்றதோ, அங்கங்கெல்லாம் அதனுடன் சென்றான். கடைசியாக அந்த ஆவேசம் ஹாம்லெத்தோடு யாருமற்ற இடத்திற்குச்சென்று “அப்பா, மகனே! நான் உன் தந்தை;

ஆங்கியாயமாய்க் கொல்லப்பட்டேன்; என்னைக் கொன்றவன், உனது சிற்றப்பனுகிய கிளாடியஸ்; நான் எனது வழக்கம் போல் ஒருநாள் பிற்பகலில் தோட்டத்தில் தூங்கிக்கொண் டிருந்தேன்; துரோகச் சிந்தையுள்ள என் தம்பியாகிய கிளாடியஸ், திருட்டுத்தனமாய் என்னருகில்வந்து, வச்ச நாபி ரஸத்தை எனது செவித்துளையில் ஊற்றினான்; அது வோ மனிதனுயிர்க்கு மாரூத சத்துரு; பாதரஸம்போல அத்தனை விரைவாய், உதிராளங்களி வெல்லாம் பரவி, உதிரத்தை உறைவித்துக் தோலை வெடிக்கச்செய்து, குஷ்ட கோயுண்டாக்கி என்னைக் கொன்றது.

“உடன்பிறந்தார் சுற்றத்தா ரென்றிருக்க வேண்டா  
உடன்பிறந்தே கொல்லும் வியாதி.”

என்றபடி உடன் பிறந்தானுகிய எனது தம்பி என்னுடைய உயிரையே யன்றி, என் மனைவியையும் அரசாட்சியையும் கொள்ளொக்கொண்டான். ஆகையால், நீமட்டும் எனக்குகந்த மகனுயிருந்தால், என்னைக் கொன்றவனைப் பழிக்குப்பழி வாங்கவேண்டும். உன் தாயார் நனது கற்பினிலை குலைந்து, அவளை நான் மணங்தகாலத்தில் அவளைனக்கு உரைத்த சத்தியத்தையும் மறந்து, என்னைக்கொன்ற மாபாவியை மணங்து வாழ்கின்றான். ஆனாலும் உனது சிற்றப்பனைமட்டும் சிடாது பழிவாங்கு; தாயை ஒன்றும் செய்யாதே; அவளைத் தெய்வம் தண்டிக்கும்;

“தன்னென்று சறிவது பொய்யற்க பொய்த்தபின்  
தன்னென்றுசே தன்னைச் சுடும்.”

என்றபடி அவனுடைய மனசாக்ஷியே அவளைச் சுட்டெரிக் கும்” என்று இரகசியத்தை விளங்க உரைத்தது. அது சொன்னபடி செய்கிவேன் என்று ஹாம்லெத் ஒப்புக்கொண்டான். அதுவும் மறைந்து போய்விட்டது.

ஹாம்லெத் தனியனுய், பின்வருமாறு சபதம்செய்து கொண்டான்: “நான் இதுவரையிற் கற்றதுங்கேட்டதும் அவலமாய்ப் போகக்கடவன; எனது மனத்தகத்தில் எது வும் வையாமல் மறக்கக்கடவேன்; ஆவேசம்சொன்ன விஷயங்களே எனது மனதில் நிலைபெறுக. அந்நமே நானும் செய்து முடிக்கக்கடவேன்.” தனக்கும் அந்த ஆவேசத்துக்கும் நடந்த பேச்சுக்களை, ஹாம்லெத், தன் அரிய நண்பன் ஹோராவியோவுக்குத் தனிர, வேறு யார்க்கும் அறிவிக்க வில்லை; ஹோராவியோவும் மார்ஸெலஸ்-ஸாம் அன்றிரவிற் கண்ட காட்சியை அதிரசியமாய்க் காக்கவேண்டுமென்று ஹாம்லெத் வற்புறுத்திக் கூறினான்.

முன்னமேயே மனமுடைந்து பலங்குண்றி யிருந்த ஹாம்லெத் ஆவேசத்தைக் கண்ட திகிலால் சிறிது புத்தி மாறினான்; ஆகையால், ஆவேசக காட்சியால் அவன் மனே நிலை தடுமாறி மதியங்கினான். இந்நிலை இந்நமே நிலைத்து வளர்ந்து விடன், இதனைப் பிறர் உணர நேரிடும்; பிறர் உணரின், நமது சிற்றப்பன் இந்தனை அறிந்துகொண்டு ஜாக்கிரதயாய்விடுவான்; நாம் ஏதோ, அவனைப் பழிவாங்கு நிமித்தம் ஆழந்த யோசனைசெய்து இந்நமை திரிகின்றேயும் என்றும், நமக்கு உண்மை தெரிந்தும் பாசாங்கு பண்ணுகின்றேயும் என்றும் எண்ணிக்கொள்வான்” என்று எண்ண மிட்ட ஹாம்லெத் “இது முதல நாம், வாஸ்தவத்திற் பைத் தியக்காரன்போல நடக்கக்கடவோம” எனத் தீர்மானித்துக்கொண்டான். இங்நமை இருந்தால் தனது சிற்றப்பன் துக்கொண்டான். இங்நமை இருந்தால் தனது செய்யப் “இந்தப் பைத்தியக்காரப் பயல் நம்மை என்ன செய்யப் போகிறோன்?” என்றெண்ணிக்கொள்வான் என்பது ஹாம்லெத்தின் எண்ணம். ஆகையால், அது முதல அவன், காரியப்பைத்தியக்கார மேடும் பூண்டு, பார்க்கிறவர்கள்

உண்மையான பித்தனென்று என்னிக்கொள்ளும்படி நடித்தான்.

அவன், விகார உடை உடுத்திக்கொண்டான்; விகார மாப்ப பேசினான்; விகாரமாப்ப பார்த்தான்; எல்லாம் விகார மாக்கிக்கொண்டு உண்மையான பைத்தியக்காரனும் அவ ஞக்தினையாகான் என்னும்படி மிகச் சமத்காரமாப்ப பித்த வேடம் பூண்டு நடித்தான். அதைக் கண்ட அரசனும் அரசியும் மோசம் போனார்கள்; அதனை உண்மை யென நம்பி விட்டார்கள்.

“தந்தையை பிழுந்ததே காரணமானால் இவனுக்கு இப்படிப் பைத்தியம் பிடித்து விடுமா? இவன் இப்படியாய் விட்டதற்கு வேறு ஏதோ காரணம் இருக்கவேண்டும்” என்று எண்ணிக் கொண்டார்கள். ஆவேசம் தோற்றிய சங்கதி அவர்களுக்குத் தெரியாது; ஆகையால் அவர்கள் அவனுடைய பைத்தியத்திற்குக் காரணம் பெண் மயக்க மென்று எண்ணினாகள்; அந்தப்பெண்ணும் இன்னுள்ளன அவர்களுக்குத் தெரியும்.

ஹாம்லெத்துக்கு மனோவியாகுலம் நேரிடாததற்கு, முந்தி, அவன் ஒப்லியா (Ophelia) என்னும் அழகிய மங்கை யொருத்தியைக் காதலித்திருந்தான்; இவள் போலோனியஸ் (Polonius) என்பவனுடைய மகள். போலோனியஸ் இரா ஜாங்க விவகாரங்களில் அரசனுக்கு முதல் மந்திரி. இந்த ஒப்லியாவுக்கு ஹாம்லெத், மேர்திரங்களும் கடிதங்களும் பல முறை அனுப்பியிருக்கின்றான். தனது அன்பை அவைகளில் அவளுக்கு விளக்கிக் காட்டியிருக்கிறான்; தனது காதலை வற்புறுக்கித்துறியிருக்கிறான். அவளும் அவனுக்குக் காதல் விஷயத்தில் நம்பிக்கையுண்டாக்கி யிருக்கின்றான். ஆனால்

இப்போது இவனுக்குண்டாயிருக்கிற விசனங் காரணமாக அவனை இவன் மறந்திருக்க நேர்ந்தது ; பைத்தியங் காரண மாக, வெறுக்கவும் கடிந்து பேசவும் ஆயிற்று. ஆனாலும் ஹாம்லெத்தினுடைய காதல் மாறுதலுக்காக அவன் அவனை வெறுத்துக்கொள்ள வில்லை. “ஐயோ பாவம் ! அவருடைய மனதில் ஏதோ விசன வியாதி உண்டாயிருக்கின்றது; அதனாலேதான் அவர் அப்படி யிருக்கிறார் ; இல்லா விட்டால் அவர் என்மேல் வைத்த அன்பை மறப்பாரா ? வாஸ்தவத்தில் அவருக்கு என் மேல் வெறுப்புண்டாமா ? ஒரு காலத்தில் எவ்வளவு பெருந்தன்மையாய், என்னிடத்தில் உறவாடினர் ! எத்தனை நல்லமாதுரி ! அவைகளெல்லாம் இப்போது விசனத்தில் மறைந்திருக்கின்றன.

வெள்ளிமணி கேட்போர் வெகுசுகமாய்க் காதகத்திற்  
கொள்ளுகின்ற ஒசை கொடுக்குமே—விள்ளும்  
அருமை தெரியா ததனைவலித் தாட்டிற்  
பெருமை கெடும் ஒசை பிறழ்ந்து.

வெள்ளிமணி, கேட்போர் காதுக்கு வெகுசுகமான ஒசைகொடுக்கும் ; அதனையே பலவாறு கெடுத்து முரட்டுத் தனமா யாட்டினால் ஒசை இனிமையாயிராது”என்று இரக்க முற்றுள்.

இப்போது ஹாம்லெத் மேற்கொண்டிருந்த காரியம், மிகவும் கடுமையானது ; தனது தந்தையைக் கொண்றவனைக் கொன்று பழிவாங்கும் காரியம் ; இதற்கிடையில் அவன் காதல் விஷயத்தைக் கவனிப்பதெப்படி ? காதலென்றால் அவனுக்குச் சாதலைப்போல் துக்கங் தருவதாயிருந்தது ; ஆயினும் இவைகளுக்கிடையில் ஒரு நாள், அவன் தனது அருமைக் காதலியாகிய ஒப்பியாவை நினைத்துக் கொண்டான். “ஐயோ எனது அரிய மெல்லி நல்லானாகிய

ஒப்பியாவை இங்கனம் அநியாயமாய் வெறுத்தேனே!” என்றெண்ணிக் கொண்டு, அவருக்கொரு கடிதம் எழுத்துணர்தான்: அதனில் அவள் விஷயத்தில் தனக்குள்ள ஆசைப் பெருக்கை வரம்பு கடந்து வருணித்து எழுதினான். அங்கனம் எழுதியது, அவனுடைய பித்துக்கனுகூலமாய், அவனை வாஸ்தவத்திற் பித்தனென் னும்படி யிருந்தது. இன்னும் அதனில் அவன், தனக்கு அவள்மே ஹுள்ள காதலீன் உறுதியை மிகப்பக்குவமாய் விளக்கிக்காட்டினான். அதைக்கண்ட ஒப்பியா, தன்மேல் அவனுக்குள்ள ஆழந்த அன்பின் நிலையை நன்குணர்த்து கொண்டாள். அதனில் அவன், “காதலீ! நட்சத்திரங்கள் நெருப்பா மென்றும், சூரியன். நிலைபெயரு மென்றும், உண்மை இன்மையாமென்றும் ஒருவேளை சீ சந்தேகப்பட வாம்; உன்மேல் எனக்குள்ள காதலீக் குறித்து எப்போதும் சந்தேகப்படாதே” என்று இன்னும் பற்பல உறுதி நியாயங்கள் எழுதினான். இந்தக் கடிதத்தை ஒப்பியா முறைப்படி, தனது தந்தைக்குக் காட்டினான். கிழவன், அதனை இராஜா இராணி இவர்கள் இருவருக்கும் காட்டாமல இருப்பது தகுதியல்லவென்று அவர்களுக்கு அனுப்பி விட்டன. அதனைக்கண்ட அவர்கள் இருவரும், ஹாம்லெத்தின் பைத்தியத்துக்குச் சரியான காரணம், அவனுக்கு ஒப்பியா மேலிருந்த காதலே என் மெண்ணினர்கள். ஒப்பியாவின் உத்தம வகைணங்களே ஹாம்லெத்தின் பிடிவாத குணத்துக்குக் காரணமென்றும், அவனுடைய நற்குணங்கள், இனி அவனை முன்போல நல்வழியில் திருப்பி விடுமென்றும், தம்பதிகள் இருவரும் பெருமையோடு வாழ்வார்கள் என்றும் இராணி உள்ளன்புடன் கோரினான்.

ஆனால் ஹாம்லெத் தின் வியாதி, இராணி நினைத்திருந்த அளவுக்கு அதிகமாக ஆழங்கு வேறான்றி யிருந்தபடியால், அவள் நினைத்தபடி அவ்வளவு இலகுவில் தீர்ந்துவிடாது. ஹாம்லெத் கண்ட தந்தையின் ஆவேசம் அவன் உள்ள ததை விட்டு ஒழியவில்லை. அது அவனை எவிய்படி பழிவாங்கித் திருமளவும் அவனுக்கு மனம் ஒருங்கிலைப்படாது. பழிவாங்கத் தாழ்த்தநாற் கழிந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு சிமி ஷமும் பாவவுருவமாக அவனுக்குத்தோற்றியது. ‘தந்தை சொன்மிக்கமந்திரமில்லை’ என்றபடி நடவாத மைந்தனைத் தன்னை நொந்துகொண்டான். என்றாலும், அரசனைக்கொல்வது அத்தனை எளிதவல; அவன் எந்தேரம் பார்த்தாலும் மெய்காப்பாளர்க் கிடையில் விளங்கியிருந்தான்; மெய்காப் பாளரைப் பொய்காப்பாளராக்கித் தனது காரியத்தை ஹாம்லெத் முடித்துக்கொள்ளலா மென்றாலும், அரசன் எந்தேரமும் அரசியாகிய ஹாம்லெத்தின் தாயேருடு கூடியிருந்தான்; அவனுக்கெதிரில் தனது காரியத்தை முடித்துக்கொள்ள அஞ்சினான். அன்றியும் தனது மாற்றுங், தன்னைப்பெற்று வளர்த்த தாயின் கணவனுயிருப்பதனால், தான் எடுத்த காரியத்தை அச்சமின்றி முடிக்க ஹாம்லெத்துக்குச் சாத்தியப் படவில்லை. நற்குண நற்செய்கையுடையவனுகிய ஹாம்லெத் துக்குத் தன்னைப்போன்ற ஒருமணித ஜன்மத்தைக் கொல்வதென்றால் வெகுகோரமாய்த் தோன்றிற்று. தனது விசனமும், நெடுநர்ளாய்த் தன்னைப் பற்றியுள்ள மனத்தளர்ச்சியுமே, தான்கொண்ட கருத்தைச் சடுதியில் நிறைவேற்ற வொட்டாமல, தன் மனத்தின் உறுதியைக்கலைத்து, கருதிய காரியத்தில் உள்ள உண்றாமற்செய்தன. இன்னும் அவன் தனது மனத்தில் சில சர்தேகங்கள்கொண்டிருந்தான். தான் கண்ட தந்தையின் ஆவேசம், வாஸ்தவத்தில் ஆவேசந்தானே

அல்லது பேய் பைசாசங்கள் அங்கனம் தந்தையைப்போல் தோன்றி நடித்தனவோ, அவைகள் தாம், தனது ஆருத்துயரம், கவலை முதலியவைகளை விருத்திசெய்து வேடிக்கை பார்க்க எண்ணி வெறும் வார்த்தைகளை விளாம்பிச்சென்றன வோ என்னும் இவைகளே அந்தச் சந்தேகங்களாம். ஆதலால், அவன் தான் கண்டது மாயத்தோற்றமாயிருந்தாலும் இருக்கலாம் என்றெண்ணித் தனது காரியத்தை முடிப்ப தற்கு இன்னும் வேறு நல்ல அத்தாக்கியை எதிர்நோக்கி இருந்தான்.

இங்கனம் அவன் மனது அலைபாய்ந்து நிலைசாய்ந்து இருக்கையில், “ஆஸ்தானத்துக்குச் சிலகூத்தாடிகள் வந்தி ருக்கின்றூர்கள்; அவர்கள் நாடகத்தில் ஒப்புயர்வற்றவர்கள்; சோகரஸத்தில், ஹாஸ்யரஸத்தில், வீரரஸத்தில், வீரஹாஸ்யரஸத்தில், சோகவீரரஸத்தில், சோகஹாஸ்யரஸத்தில் எதனில் வேண்டினும் நடிப்பார்கள். அவசியம் பார்க்கத் தக்கதாயிருக்கும் காட்சி; விருமபிக் கேட்கத்தக்கதாயிருக்கும் கானம்; யாரியற்றிய நாடகமானாலும் அதனில் எழுதியவாறு பேசுவதற்காவது பாடுவதற்காவது இனையற்றவர்கள்” என்று போலோனியல் ஹாம்லெத்தைக் கண்டு தெரி வித்தான். அவர்கள் ஹாம்லெத்துக்கு அறிமுகமானவர்கள். அதற்கு முன் அவர்கள் அங்கு வந்து கூத்தாடிப்போனவர்கள். அந்தக்காலத்தில் அவர்கள் ஆடியகுத்துடிராய்(Troy) வேந்தன் பிரயம்(Priam) என்பவன் இறக்க, அவன் மனைவி ஹேக்யூபா(Hecuba) புலம்புவதைக் குறித்தது. ஹாம்லெத் அந்தக் கூத்தாடிகளை இப்போதும் நல்வரவேற்று அந்தக் காலத்தில் அவர்களில் ஒருவன் அதனை நடித்தபோது, அது தனக்கு எத்தனை உருக்கங் தந்ததென்றெண்ணி, மறு படியும் அதனைத் தனக்கு நடித்துக் காட்டச் சொன்னான்.

அவனும் அப்படியே அதனை நடித்துக்காட்டினான். பிரயம் என்னும் கிழவரசன் அஙியாயமாய் வதை செய்யப்பட்டு இறந்ததும், அவன் குழகளுட்பட நகரம் நெருப்பிற்கிளையானதும், வயதுமுதிர்த்து சரீரபலங்குன்றியிருந்த இராணி ஹெக்ஷுபா என்பவள் நாயகன் இறந்த விசனத்தால் அறிவு, கலங்கி, கிரீடந்தரித்திருந்த சிரசில் கந்தைசற்றி, பட்டுடுத்த இடையில் பழங் கம்பளியிடுத்துக் கால்களில் பாதரசைக்கி யின்றி அரண்மனை மேன்மாடியில் இங்கும் அங்கும் அலைந் து பதைத்து ஒடித்திரிந்ததும் கண்ணுக்கெதிரில் நிஜத் துக்கு-நிஜமாய்க் காண்பதுபோல நடிக்கப்பட்டன. நடித் தவனுடைய வாய்ப்பிற்பிபைக் கேட்டாரணைவரும் உள்ள முருகிக் கண்ணீர் பெருக்கினுர்கள். நடித்தவனே மனநெகிழ்ச் சு குரல் உடைந்து உண்மையிற் கண்ணீர் ஆரூய்ப் பெருக்கினுன். அது கண்ட ஹாம்லெத் “இந்தக் கூத்தாடி நடித்துக்காட்டியது நாடகமேயன்றி உண்மைக் காட்சி யல்ல; பிராணவதை செய்யப்பட்ட அரசன், பிரயம் என்ப வளையாவது அவனுடைய மனைவி ஹெக்ஷுபா என்பவளை யாவது இந்தக் கூத்தாடி ஒரு பொழுதும் கண்டவனல்லன்; அவர்கள் மரித்துப் பன்னாரூண்டுகள் சென்றன கானுத் வர்களைக் கதைகளிற்கேட்டு அங்கனம் நடித்த இவனுக்கே இத்தனை மனநெகிழ்ச்சி யுண்டாயிருக்கின்றதென்றால், உண்மையில் தன்னைப் பெற்றுவளர்த்து நேசித்துப் பெரியபிள்ளையாக்கிய, எனது பிதா—இந்நாட்டுக்கு உண்மை அரசர்—அஙியாயமாய்க்கொல்லப்பட்டார் என்பதை அறிந்து மனம் வாடியிருக்கும் நான், கண்ணீர் பெருக்காமல் இருக்கின்றேனே! ஆஹா! நான் எவ்வளவு கன்னென்சன்! கொன்ற வளைக்கொன்று பழிவாக்காமல் காலம் போக்குகின்றேனே!” என்று தன்னைத்தானே கொங்கு கொண்டான். இங்கனம்

அவன் மனம் கொந்து நாடகத்தையும் அதனில் நடிப் போரையும் வியங்து, திறமையாய் நடித்துக்காட்டப்படும் நாடகத்துக்கு எவ்வளவு மகத்வம் இருக்கின்றது! எப்படிப் பட்ட கண்ணஞ்சரையும் உருக்கி விடுகின்றதல்லவா! முன்பொரு காலத்தில் ஒரு கொலைபாதகன் இருந்தான்; அவன் ஒரு நாள் ஒரு நாடகத்திற்குப் போயிருந்தான்; அங்கே மேடைமேலே ஒரு கொலைத்தொழில் நடித்துக் காட்டப்பட்டது; அதைக் கண்ட அந்தக் கொலைபாதகன், தான் செய்த கொலையை நினைந்துகொண்டு, அங்கிருந்தார் அனைவர்க்கு முன்னே, தான் கொலைகார னென்று உண்மையைச் சொல்லிவிட்டான்’ என்று ஒரு கதை வழங்கி வருகின்ற தல்லவா? ஆதலால் இப்போது இங்கே வந்துள்ள இந்தக் கூத்தாடிகளும் ஒரு நாடகம் நடிக்கவேண்டும். எனது தந்தை கொல்லப்பட்டது போல வேறொரு கொலையை அதனில் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அநுஙனம் நடிப்பதை எனது சிற்றப்பன் பார்த்துக்கொண் டிருக்கவேண்டும். அப்போது அவன் நிலைமை எப்படி யாகின்றதென்று நான் அவனைக் கவனித்துப் பார்த்துக்கொண்டிருப்பேன். அவனுடைய பார்வையினாலேயே அவன் குற்றவாளியோ அலவவோ என நன்கு விளங்கி விடும்” எனப் பலவித யோசனை செய்து முடிவில் அந்தக் கூத்தாடிகளைக் கொண்டு ஒரு நாடகம் நடித்துக் காட்டத் தீர்மானித்து அரசனையும் இராணியையும் அதற்கு வரவழைத்தான். அந்த நாடகக்கதையின் வரலாறுவது:

“ஐரோப்பாக் கண்டத்தில் ஆஸ்டிரியா தேசத்தில் வியன்னு (Vienna) நகரத்தில் கண்ஜாகோ (Gonzago) என்னும் பிரபு ஒருவன் தனது மனைவி பப்டிஸ்டா (Baptista) என்பவனுடன் வாழ்ந்திருந்தான். அவன்து சௌல்

வத்தை அபகரிக்கும் நிமித்தம், அவனுக்கு நெருங்கிய உற வினாக்கிய லூஸியானு (Lucianus) என்பவன், அவனை நஞ்சிட்டுக் கொண்றுள்; கொன்ற சில தினங்களுக்குள், அவன் பிரபுவின் மனைவியாகிய பட்டிஸ்டா என்பவளைத் தனது நாயகியாக்கிக் கொண்டான்” என்பதாம்.

**ஹாம்லெத் நாடகக்காரர்களுக்கு அடியிற் குறித்த ஆடல் பாடல் அபிநய இலக்கணங்களைப் போதிப்பானுயினான்.** “வசனங்களை நயம்பட வுரைக்க வேண்டும்; அஙனவின்றி நீங்கள் அதனை வாய்விட்டுக் கத்துவிராமின் பட்டணத்திற் பறைசாற்றும் வெட்டியானே உங்களைசிட மேலாய்விடு வான்; காற்றைவெட்ட முயல்வதுபோலக் கையைக் கணக் கின்றி வீசவேண்டாம்; அபிநயம் அதற்குத் தக்கபடி, அளவுள்ளதா யிருக்கவேண்டும்; இடுபோன் முழுங்கிச் சண்டமாருதமபோல ஆரவாரிக்கத்தக்க ரெள்த்ராவேசம் முத வியாவைகளிலும் அடக்கமும் அமைத்தியும் வகிக்க வேண்டும்; எதுவும் அனவுக்கு மிஞ்சியேனும் குறைந்தேனும் இருக்கப் படாது. புஜகீர்த்தியைப் புனைந்த கொட்டாப்புளி யைப்போன்ற வேஷதாரி யொருவன், ஆவேசாட்ட காசஞ்சிசம்து, அர்த்தமற்ற அபிநயாரவாரக் கூச்சல் களால், அதனை விரும்பும் சாமான்ய ஜனங்களை மகிழ் விக்க வேண்டிக் காது புளித்துப் போம்படி கத்துவதைக் கேட்டால் என்மனம் புண்ணும் விடும்; இராக்ஷதர்களினும் மிக்கான் அன்னவனை விளக்குமாற்றால் அடித்தோட்ட விரும்புவேன் நான்; அங்கானம் நீவிர் இருத்தல் அழகன்று; ஒன்றும் செய்பாமல் தடிபோல நிற்கவும்வேண்டாம்; உமது பகுத்தறிவே உமக்கு உபாத்தியாயரா யிருக்கவேண்டும்; ஆட்டக்துக் கழகு அபிநயம், அபிநயத்துக் கழகு வார்த்தையென் றறியவேண்டும்; இதனில், முக்கியமாய் நீவிர் கவ

னிக்க வேண்டியது, சுபாவத்திற்கு மிஞ்சிப் போகாமையேயாம்; அந்தனம் அத்து மீறுதல் நாடகக் கருத்துக்கு விரோதமாகும்; முற்காலத்தில் நாடகத் துணிபெல்லாம், உள்ளதை உள்ளபடி கண்ணுடியிற் போலக் காட்டுவதே யாம்; தற்காலத்திலும் அப்படித்தான் நடைபெறுகின்றது; நற்குணத்தின் தத்துவம் இப்படிப்பட்டதென்றும், வெறுப்பின் உண்மை இத்தன்மைத் தென்றும் அவ்வக் காலத்து உருவங்களையும் நடத்தைகளையும் அவ்வப்படியே எடுத்துக் காட்டி விளக்குவதே நாடக நோக்கமாகும். இந்த விஷபநகரில் அளவுக்கு மிஞ்சி வெலும் குறைந்தாலும், பாமரா ஜனங்கள் மகிழ்வார்களே யன்றிப் பண்டிதர்கள் வருந்துவாகனா; ஆயிரம் பெபர் பாமரர் களிப்பதைவிட்ப் பண்டிதன் ஒருவன் பரிகாசஞ் செய்து களிப்பதே மேலெனக்கொள்க. அந்தோ, நாடக வேஷநாரிகள் சிலஹாப் பார்த்திருக்கின்றென் கான். அவர்களைப் பிறர் புகழுவும் கேட்டிருக்கின்றேன்; அவர்களுடைய குரலும் நடையும் சூலோகத்தில் யாருக்குமே கிடையாது; அவர்கள் நம்மவரைப்போலும் மில்லை; நாகரீகமற்ற மிலேச்சர்களைப் போலும் மில்லை; மங்கிரக்களைப்போலும் மில்லை; வேறு எதுபோலவோ, அவர்கள் சூவிக் சுத்தாடி வதைப் பார்த்தால் எனது செவிகளுடைய கண்களும் நாளி மூடிக் கொள்கின்றன; அவர்களைப் பிரமதேவன திருஷ்டி பரிகாரமாய்ச் சிருஷ்டத்திருக்கின்றாலென் ரெண்ண வேண்டி யிருக்கின்றது. நீங்கள் இவைகளையெல்லாம் கருத்தி விருத்திக் குற்றங்களைத் திருத்திப் பொருத்திக் கொள்ளவேண்டும்; உங்களுக்குள் விதுஷக வேஷநாரிப் பவன் தன்னளவுக்கு எவ்வளவு பேசவேண்டுமோ அதற்கு, மேல் ஒன்றும் வாயைத் திறக்கப்படாது; அவன், பாமரா ஜனங்களுக்கு நடைப்பூட்டுமாறு காரணமின்றித் தானே

நகைத்துக் காட்டப்படாது ; இதனால் நாடகத்தின் முக்கிய பாகங்களி லொன்று தடைப்பட்டு நிற்கும் ; அது பெரு மூடத்தனமாகும் ; அப்படிச் செய்வது விதாஷகனுக்கு வீண்பெருமையாகும்.” இந்தப் போதனைகளைக்கேட்ட நாடகக்காரர்கள், தாம் அவ்வாறே நடிப்பதாக உடன்பட்டுச் சித்தமானார்கள்.

தன்னை வலையி ஸகப்படுத்த இந்த நாடகம் ஏற்பட டிருக்கின்ற தென்பதை அறியாத அரசன், இதற்கு வந்திருந்தான் ; இராணியும் ஆஸ்தானத்து ஜனங்கள் பல ரும் வந்திருந்தார்கள். ஹாம்பெல்தும் அரசற் கருகில் அவனிடத்தில் அதிக கவனஞ் செலுத்தி உட்காரந்திருந்தான். கதை ஆரம்பமாயிற்று கண்ணாகோவுக்கும் அவனது மனை விக்கும் சம்பாஷினை நடந்தது : அதனில் அம்மாது தனது கணவன்மேலுள்ள அன்பை வற்புறுத்திப் பின்வருமாறு வெளியிட்டாள் : “நீ ; இறந்து அதற்குப் பின்னும் நான் உயிருடன் விதவையாயிருக்க நேரிட்டால், நான், இரண்டாவது நாயகன் ஒருவனை வரிக்கவே மாட்டேன். அங்கனஞ் செய்தால் என்னைவிடப் படுபாவி வேறு எவன் இருக்கிறோன்? புருஷனைக் கொல்லும் பூதகியல்லவோ அங்கனஞ் செய்வாள்?” இவ்விதநு சூறவும் அரசனுக்கு முகம் மாறிவிடத்து ; ஹாம்பெல் அதை நன்றாய்க் கவனித்தான். இது அரசனுக்குமட்டுமல்ல, இராணிக்கும் முகமாற்றத்தை உண்டுபண்ணிற்று. இரண்டாங்காட்சியில் வூஸியானு, கண்ணாகோவை நஞ்சிட்டுக் கொன்றது நடிகப்பட்டது : தோட்டத்திற் படுத்துறங்கி யிருந்த கண்ணாகோவின் காதில் வூஸியானு விஷரவத்தை ஊற்றுகிறோன் ; கண்ணாகோ சாகிறான். இதைத் கண்டவுடனே, தான்செய்த கொடுங் காரியமும் இதற்கு ஒத்திருந்தபடியால், அரசன் மனது

திக்பிரமைகொண்டு, அங்கே கதை முடியுமட்டும் தங்கி யிருக்க மாட்டாமல், தனக்குத் தலைநோய் என்று பாசாங்கு செய்து திடைரென்று எழுங்கு “ கொஞ்சம் வெளிச்சம் கொண்டுவாருங்கள், போக்கள் !” என்று கத்திக்கொண்டு, போய்விட்டான். அரசன் போய்விட்டதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இப்போது, ஹாம்லெத் துக்கு எவ்வாம் நன்கு விளங்கியது. ஆவேசத்தின் வார்த்தைகள் உண்மையென் துணர்ந்தான் ; பொய்யல்ல வென்றான் ; சந்தேகம் நின்கிச் சந்தோஷப்பட்டான் ; தீராச் சந்தேகம் தீர்ந்தால் வாராச் சந்தோஷம் வருவது சகஜந்தானே ! “ ஆஹா, அந்த ஆவேசத்தின் வார்த்தைகள் ஆயிரம் பவுன் பெறுமே !” என்றான் ஹாம்லெத் ; தந்தையைக் கொன்ற கொலைபாதகன் தனது சிற்றப்பன் என ஐயமறத் தெளிந்தான் ; கொலைக் குக் கொலைசெய்து பழிவாங்கும் யோசனையைச் செய்து முடிப்பதற்குள் தன்னை இராணி தனது அறைக்குள் அழைப் பதாகக் கேள்விப்பட்டான். அவள் அவனை அழைத்த காரணம், அரசனுக்கும் அவளுக்கும் ஹாம்லெத் விஷயத்து ஹுள்ள வெறுப்பை அறிவிக்கும்பொருட்டேயாம். அரசன் அவனை அப்படிச்செய்ய ஏற்படுத்தி யிருந்தான். அவளுக்கும் அவள் மகன் ஹாம்லெத் துக்கும் நடந்த சம்பா ஷ்டைனையை உள்ளதுள்ளாடி அரசன் அறிய விரும்பினான். எப்படியானாலும் தாயார், மகன்மேல்வைத்த பிரியத்தினால், அவனுடைய வார்த்தைகளை மறைக்கவும் கூடும் என்பது அரசனுடைய எண்ணம். ஆகையால், அவன் போலோனி மாஸ் என்னும் பிரதம மந்திரியை, இராணியறையின் திரை மறைவில் நிறுத்தி, அவர்களுக்குள் நடக்கும் சம்பா ஷ்டைனையை உற்றுக்கேட்ட டறிவிக்கும்படி ஏற்படுத்தி யிருந்தான். அவன் நின்ற இடம் வெகு மறைவான இடம் ; அவர்கள் பேசும் வார்த்தைகள் நன்றாய்க் கேட்கக்கூடிய இடம்.

பிரதம மந்திரியாகிய போலோனியஸ் இராஜாங்க தந்திரத் தில, தன் வயதுபோல் முதிர்ந்திருந்தவன். ஆகையால், அந்தவேலைக்கு அவனிலும் தகுதியானவர்கள் வேறுயாரும் இல்லை.

ஹாம்லெத் தனது தாயிருந்த அறைக்குவந்தான் ; அவனைக் கண்டவுடன் அவள், தலையைச்சுற்றிக் கண்ணைத் தொடுவதுபோல, அவனுடைய செயகைகளிலும் குணங்களிலும் நேராய்க் குற்றம் நியமிக்காமல் தந்திரமாய்க் குற்றங் கூறினான். “ நீ உனது தந்தைக்குப் பெரியகுற்றஞ் செய்தாய்; ” என்றான். தந்தையென்றது, ஹாம்லெத்தின் சிற்றப்பனை ; தனக்கு இரண்டாவது நாயகனுதலால் ஹாம்லெத்துக்குத் தந்தையானான் என்பது அவனுடைய என்னம். தந்தையென்னும் பெரிய பட்டத்தைத் தன் தந்தையைக்கொன்ற கொலை பாதகனுக்குச் சூட்டினது, பொல்லாத விஷப்பாம்பை சல்லபாம்பென்பது போல ஹாம்லெத் துக்கு நடுக்கத்தை உண்டாக்கியது. ஆதலால் அவன் கடுஞ்சினங்கொண்டு, “ அன்னூய் ! எனது தந்தைக்கு நீ பெருங்குற்றவாளியா யிருக்கின்றூய் ! ” என்றான். “ நான் ஒன்று சொன்னால் நீ என்னமோ வீண் பேச்சுப் பேசுகிறோயே ! ” என்றாள அவன் தாய். “ நீ கூறிய பதத்திற்குத் தக்கபடியே பேசுனேன் ” என்றான் ஹாம்லெத். “ உனக்கேதாவது பைத் திய முன்டோ? நீ இன்னுருடன் பேசுகிறோய் என்பதும் அறியாமல் இருக்கிறோயே ” என்றாள அவன் தாய்.

ஹாம்லெத் “அன்னூயி நானுஅறியாமல் பேசுகிறேன்? ஆஹா ! உன்னையா? உன்னையும் மறப்பேனு? எனது தந்தையின் தமிழிக்குத் தாரமான உன்னை நான் வகுபே மறப்பேன்? நீ எனது தாயல்லவா? உன்னையுந் தாய் என்று சொல்லப்பெற்றேனே ! ” என்றான்.

“சரி; நீ இத்தனை கிருக்காம் என்னிடத்தில் வார்த்தை சொல்லி என்னை அவமதிக்கிறபடியால், உன்னிடத்திற் பேச வேண்டியவர்கள் வேறேயிருக்கிறார்கள்; அவர்களை அனுப்புகிறேன்” என்றெழுந்தாள் அவன் தாய். அரசனையாவது போலோனியஸையாவது அனுப்பவேண்டுமென்பது அவள தெண்ணம். ஆனால் ஹாம்லெத் “வா வா, இப்படி உட்கார; இதைவிட்டு அசையாதே; உனது மனதிற்குள் மறைந்திருப்பதையெல்லாம் கண்ணேடியிற் காண்பதுபோல உனக்குநான் காட்டு மளவும் நீ இவ்விடம் விட்டுப் போகப்படாது”என்று அவள் மணிக்கட்டைப்பற்றி யிழுத்து உட்காரவைத்தான். அவள் அவனுடைய நடைசொடிபாவனைகளிற் பயந்து, பைத் தியத்தால் ஏதாவது கெடுதி செய்து விடுவானென மருண்டு, “ஐயோ, ஐயோ! யார் அங்கே?” என்று கூவினான். திரைக் குப் பின்னிருந்து “ஐயோ! என்ன, என்ன?” என்றெழுருசத் தம் பிறந்தது. அதனைக் கேட்ட ஹாம்லெத் தன் சிற்றப் பண்தான் அங்கிருந்து கத்தினை என்றெண்ணி “இது என்ன எலியா?” என்று தன் கத்தியால் திரைக்குட்பிறந்த சத்தம் அடங்குகிற வரையில் குத்திக்கொண்டே யிருந்து, துடிப்படங்கினபிறகு பின்ததை வெளியே யிழுத்துப் பார்த்தான்; அது அரசனல்ல! அவனுடைய முகங்மநதிரி யாகிய போலோனியஸ்; கிழவன்; உற்றுக்கேட்கத் திரை மறைவில் ஒளிந்திருந்தவன்; “ஆஹா! என்ன முரட்டுத் தனமான கொடுஞ்செய்கை செய்தனே?” என்றால் அவன் தாய், “ஆஹா! அம்மணீ! இதுவா கொடுஞ்செய்கை! கொண்டகணவனைக் கொன்ற கொடுஞ்செய்கையைவிடவா வேற்றேன்றிருக்கின்றது! புருஷனைக்கொன்றுவிட்டுப் புருஷ ஞுடயை தம்பிக்குத் தாரமான பூவையாகிய நீ செய்த காரியத்தைவிடவா இது கெட்டுப்போய்விட்டது!” என்றால் ஹாம்லெத். தாயென்ற மரியாதை பாரசமல் இங்கே ஹாம்

லெத் கொஞ்சம் வரம்புகடந்து வார்த்தை சொன்னான் என்றாலும், அவனுடைய துர்க்கிருத்தியங்களை நோக்குங்கால் அது தப்பாகாது. அவனுக்கு நன்மையைக் கருதியே ஹாம்லெத் பேசினானாகயால், குற்றவாளியாகிய அவனுடைய தாயின் முன்னிலையில் அவனுரை வரம்பு கடந்த தாகாது. இன்னும் அவன் நீஸப் பேசிக்கொண்டே போனான்; ‘மாதா செய்தது மக்களுக்கு’ என்றிருக்கின்ற பழையால், ஹாம்லெத் செய்தது சரியான காரிபமேயாம். குற்றங்களுக்குள் தலைமைக் குற்றங்களாகிய புருஷத் துரோகம, புருஷக்கொலை இவைகளைச் செய்து இழிந்த தாயின்நடத்தை எந்தப் பிளைக்குத்தான் சகிக்கும்! இந்த சுத்தமனத் துத்தமனுகிய ஹாம்லெத் இன்னும் அவன் தாலை நோக்கி “அழ்மா! நீ செய்த குற்றம் மன்னிக்கப் படக்கூடியதல்ல; இத்தனை சீக்கிரத்தில் உன் ஆசை நாயகரை மறந்தாய் அல்லவா? மறந்து அதற்குள் அவருடைய தம்பியும், கொலைகாரப் பாவியுமானவனுக்கு மனைவியாக மன மொப்பினை யல்லவா? உனது நாயகர்க்கு நீ அக்காலத் தில் செய்துகொடுத்த சத்தியம் என்னவாயிற்று? இனிப் பூலோகத்தில் பெண்களையே நம்பப்படாது. உத்தமிகளே உலகில் இல்லை! கலியாணகாலத்தில் சத்தியமென்பது விளையாட்டு! கற்பிரப்பது வெளிவேஷம்! திருமணத்துடு என்பது சூதாடுவோர் செய்யும் சூதுக்கட்டு! மதம் என்பது அபத்தம்; மதத்தின் மந்திரம் என்பது தந்திரம்; நீ செய்த குற்றத்தால் சகலத்துக்குங் தாழ்வு வந்தது. வின்னேர் உன்னைக்கண்டு வெட்கினார்கள்; மன்னேர் உன்னைக்கண்டு மக்கினார்கள்” என்று இடித்துக்கூறித் தன்கையிலுள்ள இரண்டு படங்களைக்காட்டினான். ஒன்று அவனுடைய முக்கல கணவராக இருந்த அரசருடையது; மற்றொன்று அவனுடைய இரண்டாவது துணவனுகிய கொலைபாதக னுடை-

யது. “இந்த இரண்டிற்கும் உள்ள பேதங்களைக் கவனி; இதோபார் இதனை; இந்த முகத்தில் எத்தனை வசீகரம் விளங்குகின்றது! அழகாய்ச் சுருண்டு வளைந்த தலைமயிர்; கம்பிரமான பார்வை; அடக்கியானுங் திறமைவாய்ந்த கண் கண்; கண்டோர் மனதைக் கவர வீற்றிருக்குங் திருக் கோலம்; இப்படி இந்த வனப்பெல்லாம் திரண்டு வடி வெடுத்தாற்போலிருந்த தீவா உனது கணவரா யிருங் திருக்க—இதோபார் இந்தப்படத்தை, இதில் என்ன இருக்கிறது; இப்போதுனது கணவனுக இருந்துவருபவனுடைய அவலட்சண உருவம்—அமிர்தத்துடன் விஷம் பிறந்தது போல் அவருடன்பிறந்த கொலைபாதகண்; உனக்குக் கண்களில்லையா? இந்தச் சிங்கத்தின் அங்கத்தைப் பங்கம்செய்து விட்டு இந்த நரியோடு வாழ நாடலராமா? ஐயோ, உனக்குக் கண்களில்லையா? இதையுந் காதல் என்னவாமா? இந்த வயதில் உனக்கு இரதத்தின் கொழுமை அடங்கி மனம் அறிவுவசப்பட்டிருக்க வேண்டியதல்லவா? அங்கனமின்றி எந்த மூடமதியால் இந்தப் புருஷத்துரோகம் செய்தனயோ? புருஷனை மாற்றிக்கொண்டு வாழ்கின்றனயே! உனக்கு அறிவு இல்லாமற்போனால் ஆசையென்றனம் உண்டாயிருக்கக்கூடும? அறிவு ஒளிமழுங்கி யிருக்கின்றது. எத்தனைதான் அது மழுங்கி யிருந்தாலும், இப்படிப்பட்ட பெரும்பிழைக்கு இடம் பண்ணவாமா? மேரகம் எத்தனைதான் மிஞ்சியிருந்தாலும் தராதரம் உணரவேண்டாமா? ‘மோகத்தைமுனி’ என்றிருக்கின்றதே நீதிவாக்கியம். எந்தப் பேய், உன்னை இங்கனஞ்செய்யத் தூண்டியது? உனது கண்கள் குருடிப்பட்டுப் போயினவா? உனது உணர்ச்சி எங்கே போயிற்று? உனது காது செவிடுப்பட்டதா? நான் சொல்கிறது கேட்கவில்லையா? உனது பஞ்சேந்திரியங்களும் பாழாயவிட்டனவா? பஞ்சேந்

திரியங்களில் ஒன்றேனும் பழுதுபடாமல் இருந்தால் இங்னம் மோசம் போகமாட்டாயே! வெட்கக்கேடா யிருக்கின்றதே! உனது நாணம் எங்கே? அச்சுமெங்கே? மடமெங்கே? பயிர்ப்பெங்கே? இத்தனை வயதுசென்ற நீயே இங்ஙனமிருந்தால், மங்கைப்பருவமுள்ள பெண்களின் கதி யென்ன? அவர்கள் பருவமே அவர்களைத் தகித்து விடாதோ? ஆ, பாழ்நரக சொருபடைமே? முதுமைப்பருவமே இங்ஙனம் இன்பக்கனவில் அழியுமானால், இளமைப் பருவம் என்ன பாடு படாது?" என்று வெறுத்துக் கொண்டான். அதுகேட்ட இராணி, 'ஆஹா! நமது மைந்தன் எத்தனை ஆத்திரத்தோடு பேசி நமது கண்ணொ உண்முகமாகத் திருப்பினை! அவன் பேசவும் நாம் கேட்டுக்கொள்ளவும் ஆய். விட்டதலவவா! இவன் கூறிவந்தபடியே நமது ஆன்மா எத்தனை அசுத்தமாய் முறை பிறழ்ந்திருக்கின்றது!" என்று கருத்தழிந்தாள். மறுபடியும் ஹாம்லெத் "நீ இந்தப் படு பாவியுடன் இன்னும் எங்ஙனபா கூடிவாழ்வாய்? இவனுக்கு எங்ஙனம் மனைவியா யிருப்பாயா? இவன் உனது உண்மை நாயகரைக் கொண்ற சண்டாளன் அவ்வைவா? அவருடைய கீர்த்ததை அபகரித்த திருடன் அவ்வைவா?" என்றான். இப்படி யவன் பேசிக்கொண்டிருக்கையில், அவன் தந்தையின் ஆலேசம், அது உயிருடன் இருந்தபோது இருந்த உருவத் தோடு, அந்த அறைக்குள் நுழைந்தது. ஹாம்லெத் பயந்து அதற்கு என்னவேண்டுமென்று கேட்டான். அதற்கு அந்த ஆலேசம் "நான் உனக்குப் பழிவாங்கும் நினைப்பூட்ட வந்தேன். நீ எனக்கு வாக்குக்கொடுத்திருப்பதை மறந்தனேயோ? நீ உனது தாயுடன் பேசாதிராதே; அங்ஙனம் இருந்தனையாயின், அவளது விசனமும் பயமும், அவளைக் கொண்டுவிடுய" என்றுக்கு மறைந்தது. அது வந்ததை, ஹாம்லெத் தஸ்ர வேறு யாருங்காணவில்லை; அவனுலானவரை

யில் அது இருந்த இடத்தைச் சுட்டிக்காட்டி அதனுடைய உருவத்தை விளக்க உரைத்தும் அவன் தாய் அதனைக் காணவில்லை; அது அவனுடைய கண்ணுக்குக் கோசரமாக வில்லை. அவள் மிகவும் பயந்தாள். அது ஹாம்லெத்தின் கண்ணுக்குமட்டும் தோற்றி அவனேடு வார்த்தைசொல்லக் கேட்டிருந்ததனால், அவள் நடிக்கினான். அவன் பித்தத்தினால் பேசினுடைனன்று சந்தேகப்பட்டாள். தனது குற்றத் தினால் அது வந்து தோற்றியதென்று உணராமலிருந்தாள். ஹாம்லெத் அவளை நோக்கி “அம்மா? எனது நாடியைத் தொட்டுப்பார் : அது எங்னன மடிக்கிற தென்று எண்ணிப்பாரா : பைத்தியக்கார நாடியானால் படபடவென்று அதிக விரைவா யடித்துக்கொள்ளாதா? ஏன் இந்த விபரீத எண்ணம்? இனியாவது நீ செய்த குற்றத் தின் அளவை அறிந்து, நீ செய்ததெல்லாம் தவறென்று உண்மையைக் கூறிக் கடவுளுக் கறிக்கையிடு. கலங்காதே ; உனது இரண்டாவது நாயகனுக்கு மனைவியா யிருக்க வேண்டுமென்பதை இதுமுதல் அறவே மறந்துவிடு ; இனி எனக்குத் தாயாயிருந்து உனது குளிர்ந்த ஆசீர்வாத மாரியை, எனது இதய வயலிற் பெய்து அன்பாகிய பயிரைக் குளிர்ந்து வளரச்செய் ; எனது தந்தையை நான் மறவாதிருக்கிறது போலவே, நீயும் உனது உத்தம கணவராகிய அவரை, உள்ளத்திலமைத்துவாழ்” என்றான். இவை களைக் கேட்டு மனமுருகிய ஹாம்லெத்தின் தாய் “அங்குனமே நீ சொன்னபடி செய்கின்றேன்” என்றான. ஒட்டனே அவர்களுடைய சம்பாஷணையும் முடிந்தது.

இப்போது ஹாம்லெத் சற்றே நின்று நிதானிக்க, மனம் ஒருவழிப்பட்டது. ஆகையால் “நாம் கொன்றது யாரை!” என அவன் யோசித்துப் பரிசோதித்துப் பார்க்க

கையில் கிழுமங்கிரி போலோனியஸே யெனத் தெரிந்து கொண்டான். இந்தப் போலோனியஸினுடைய குமாரத் தியே ஓப்பியா என்பவள் : இவரே ஹாம்லெத்துக்கு மன முகந்த காதலி. ஹாம்லெத் அந்தக் கிழுப்பினைத்தை யிழுத்து வெளியிற் கிடத்தி மனங்களின்து அழுதான். தான் செய்தது தவறு என்றுணர்ந்தான்.

இப்படி பொலோனியஸ் அகால மரண மடைவதற்கு ஹாம்லெத் காரணமுயிருந்ததனால் அவனைத் தனது இராஜ்யத்திலிருந்து வெளியிலானுப்பினிட அரசனுக்கு அதனால் மாயிருந்தது. அரசன், ஹாம்லெத்தைக் கொலைக் குற்றஞ் செய்தவனுக் என்பித்து மரண தண்டனைக் காளாக்கி விட டிருப்பான். அங்கு செய்வது அசாத்தியமா யிருந்தது ; அரசனுக்கே ஆபத்தாயிருந்தது. ஐங்களெல்லாம் ஹாம்லெத்தை நேசித்திருந்தார்கள் ; இராணியும் எல்லாராறுவும் விரும்பப்பட்ட டிருந்தாள் ; இத்தனைக் குற்றவாளியாயிருந்தும், இராணி தனது மகன்மேல் வைத்த ஆசைமாறினுளில்லை. இவைகளை யெல்லாம் உள்ளுக்குள் உணர்ந்த அரசன், உண்மையில் ஹாம்லெத்தைக் கொன்றுவிட வேண்டு மென்னும் என்ன முடையவனு யிருந்தும் மேலுக்கு அவனைக் காப்பாற்ற முயல்பவன் போலப் போலோனியஸைக் கொன்ற குற்றத்தினின்றும் அவனைத் தடிப்பவன் போலும் நடித்து, அவனை இங்கிலாந்துக்கு அனுப்பி அவனுடைய பைத்தியத்துக்குச் சிகிச்சை செய் விப்பவன்போல் பாவனைகாட்டி அவனை ஒரு கப்பலிலேற்றி, இருவர் ஆஸ்தான உத்தியோகஸ்தர்களை அவனுக்குதான் யாக்கி அனுப்பினான். இந்த இருவர் உத்தியோகஸ்தரிடத் திலும் அரசன் ஒரு கடிதம் கொடுத்திருந்தான் ; அதனில் “ ஹாம்லெத் இங்கிலாந்தி சிறங்கின வடனே கொல்லப்

படவேண்டும்” என்று எழுதியிருந்தது. அக்காலத்தில் இங்கிலாந்து, டென்மார்க் கரசன் ஆட்சியில் விருந்தபடியால் அவனுடைய ஆக்கினை தவறாது நிறைவேறி யிருக்கும். ஆனால், இடைவழியில், ஹாம்லெத், அனுமானத்தின்மேல், அந்தக் கழித்ததை எப்படியோ அவ்விரு உத்தியோகஸ்தர் களுக்குங் தெரியாதபடி எடுத்து வாசித்து அரசனுடைய கெடு நினைப்பைத் தெரிந்துகொண்டு அதனில் எழுதி யிருந்த தன் பெயரைக் கிடுக்கி, அதற்கு மாருக, அவ்வத்தின் யோகஸ்தர்க் விருவர்பெயரையும் எழுதிப் பழையபடி அதனை மடித்து, அது இருந்த இடத்தில் அப்படியே வைத்து விட்டான். இதற்குப் பிறகு, கப்பற் கொள்ளைக் காரர், அக்கப்பலீச் சூழ்ந்துகொண்டார்கள்; அவர்களோடு கடற்சன்டை செய்யவேண்டி யிருந்தபடியால், ஹாம்லெத் அதிக தெரியமாய் உருவின் கத்தியுடன் பகைவர் கப்பலுக் குள் பிரவேசித்துச் சண்டை செய்தான். இதற்கிடையில் இவ்விரு உத்தியோகஸ்தர்களும் அங்கே நின்று சண்டை செய்யத் தெரிய மற்றவர்களாய் அவனைப் பகைவரிடத்திற் காட்டிக் கொடுத்துவிட்டுத் தமது கப்பலை இங்கிலாந்துக் குச் செலுத்திக்கொண்டு போய்விட்டார்கள். அவர்கள் இங்கிலாந்துக்குப் போனவுடனே தாங்கள் அனுபவிக்கப் போகிற தண்டனையை உணராமல் ‘கெடுவான் கேடு நினைப் பான்’ என்றபடி ஹாம்லெத்துக்குக் கேடுசூழ்ந்து அதிக்கிரமாய் இங்கிலாந்துக்குச் சென்றார்கள். .

இளவரசனைக் கண்ட கப்பற் கொள்ளைக்காரர்கள், அவன் தங்கள் வசத்தில் இருந்தும், அவனுக்குத் தீங்கு செய்ய அஞ்சினவர்களாய், அவன் இன்னுளென வுணர்ந்து,

“ தண்ணீரும் புல்லுக் தருவார்க்குக் கோக்குலங்கள் உண்ணீரன் நின்னமுத சூட்டுமோல்—என்னில்

உதவி வரைத்தன் ருதவி யுதவி  
செயப்பட்டார் சால்பின் வரைத்து”

என்றபடி தாங்கள் அப்போது அவனுயிரைக் காத்து அவனை அவனுடைய தேசத்தில் விட்டுவிட வேண்டியதாகிய சிற்றுதவியைச் செய்தால், பிறகு அவனிடத்தில் பேருகவி பெறலாம், என்றெண்ணி, அவனைக் கொண்டுபோய் டென் மார்க் தேசத்தின் துறைமுகத்தில் சிறக்கிவிட்டுப் போனார்கள். அங்கிருந்தபடியே ஹாம்லெத், அரசனுக்கு ஒரு கடிதம் அனுப்பினான். அதனில் அவன், தான் திரும்பியும் டென்மார்க்கில் வந்து சேர்ந்த விதத்தைத் தெரிவித்து மறு நாளையில் அவனைக் காண்பதாகவும் எழுதியிருந்தான். அப்படியே மறுநாள் அவன் அங்குச் சென்றபோது ஒரு விசன சரமான காட்சியைக் கண்டான்.

அந்தக் காட்சி அவனுடைய உண்மைக் காதலியாகிய ஒட்டியாவின் பிரேதச்சடங்கு; இவன் தன் தந்தை இறந்த நாள் முதல், விசனமிகுந்து, செயல் மாறி யிருந்தார்கள்; தன் தந்தையின் அகாலமரணமும் அதற்குக் காரணமா யிருந்த தனது கொந்தக் காதலனுகிய ஹாம்லெத்தின் குண விகாரங்களும் இவனமனத முறிக்கவே இவனுக்கொருவித குணமாற்றம் உண்டாயிருந்தது. குணவிகாரத்தால் செயல்கள் விகாரமாய், அங்குமிங்கும் ஒடித்திரிந்த மலர்களைக் கொய்து அரண்மனைப் பெண்களுக்கு அதிசயமாய் வழங்கு வாள். “எனது தகப்பனாருடைய சரமகிரியைகளை நினைப் பூட்டுவதற்காக இம்மலர்களை வழங்குகின்றேன்” என்பாள். ஒப்பாரிப் பாட்டுகளையும் காதற்பாட்டுகளையும் கலந்து பாடு வாள்; சில சமயங்களில் தனது வாய்க்குவந்தபடி அர்த்த மில்லாத பாட்டுகளைப் பாடிக்கொண்டிருப்பாள்; தனக்கு நேரிட்ட துண்பத்தை உணராமல் உன்மத்தைபோல் ஒடித்

கிரிவாள். ஒருநாள் இவள் யார்க்கும் தெரியாமல், தனது வீட்டுக் கருகிலுள்ள ஒரு சிற்றுற்றக்கரைக்கு ஓடிவந்தாள். தன் கையில் மலர்களாலும் இலைகளாலும் தொடுத்த மாலை யொன்று வைத்திருந்தாள். அதனை அவ்வாற்றுக் கணாயில் வளர்ந்திருந்த அலரிச்செடியின் கிளைகளில் ஒன்றுக்குச் சூட்டி அழகுபார்க்க அக்கிளையின்மேல் ஏற்றுள்ள; கிளை, இவளைத் தாங்க வளையின்றி முறிந்தது. இவள் தன் கையில் மாலையோடு தண்ணீரில் விழுந்து மிதந்தாள். பாவா டையின் ஆதரவால் சிறிதுபோது மிதந்திருந்து தனக்கு நேரிட்ட ஆபத்தை அறியாமல் அப்போதும் சில பாடல் களைப் பாடிக்கொண்டிருந்தாள். பிறகு அது கணைந்து பள்ள வதிகமாய் இவள் உள்ளே முழுகி யிறந்தாள். இந்தச்சவச் சடங்கையே இவனுடைய சகோதரன் லேபர்டஸ் என்பவன் நடத்திக்கொண்டிருந்தான். அரசனும் அரசியும் அரண்மனைக்காரர் அனைவரும் அப்போது அங்கிருந்தார்கள். ஹாம்லெத் அங்கே போய் அந்தக் கிரியைகளைக் கண்ட போது, அவைகள் யாருங்காகச் செய்யப்பட்டன என்பதை யுணராமல், தான் ஒருபுறம் எட்டங்களின்று. கிட்ட நின்றால் கேள்விக்கிடமாய்ச் சடங்குக் கிடையு ரண்டாகும் என்ப தவறுடைய எண்ணம். அவனுடைய பிரேதக் குழி யின்மேல் மலர்க் கிறைக்கப்பட்டதை ஹாம்லெத் கண்டான். கண்ணிகைப்பெண்களின் கல்லறைகளின்மேல் புஷ்பம் இறைப்பது அந்தக் காலத்திய வழக்கம். அப்படிப் புஷ்பம் இறைத்தவள் ஹாம்லெத்தின் தாயாகிய இராணி யேயீம். அவள் மலர்களைத் தூவுகையில் “கரும்பினும் இனிய கரும்பே! நான் உனது கல்லறையில் மலர் தூவு வேன் என்றெண்ணி யிருக்கவில்லை; ஜேயோ! நீ இதற்கு முக்கியே எனதன்புள்ள ஹாம்லெத்தின் மனைவியா யிருந்திருக்கவேண்டுமே” என்று வருத்தினாள்; அவனுடைய

சகோதரனுகிய லேயர்டஸ் “இந்தக் கல்லறையில் அழகிய குஞ்செடிகள் முனைக்கவேண்டும்” என்று அதற்குள் இழிந்து விசனமிகுதியால் பைத்தியம் பிடித்தவனைப் போல், அங்கு சூழ்ந்து நின்றவர்களை நோக்கி “என் சகோதரி யுடன் என்னையும் புதைத்துவிடும்படி மண்ணைவாரிவாரினன் மேற்போட்டுக் குஷியுங்கள்” என்றார். இதனேக் கண்டும் கேட்டும் நின்ற ஹாம்லெத்தின் மனதில், தான் ஒப்பியாவின் மேற் கொண்டிருந்த பழையகாதல் நினைப்புண்டாகியது. சகோதரனுக்கு அத்தனை காதல் முதிர்ந்திருந்ததைக் கண்ட ஹாம்லெத் மனம்பொறுதவனுகி, “இவனைப் போல் ஈரிருபதினாயிரம் அண்ணன்மார் இருந்து அன்பு செய்தாலும் ‘எனது காதலியின் மேல் எனக்குள்ள அன்புக்கு ஈடாகாதே !’” என்றெண்ணித் தனது எண்ணத்தை அடக்க முடியாதவனுய்த் தானும் கல்லறையிற் பாய்ந்து குதித்தான். அப்போது அங்கிருந்த லேயர்டஸ் இவனைப் போலவே அவளை விஷயத்தில் காதற்பித்தேறிக் கலங்கி யிருந்தவருதலால் தனக்கொன்றும் தோன்றுமல் திகைத்துநின்றான். ஆயினும் தன்னுடன் குதித்தவன் ஹாம்லெத் எனவுணர்ந்து அவனுலேயே தனது தந்தையும் தங்கையும் அகால மரணமடைந்தார்க ளென் ரெண்ணிக் கோபமூண்டவனும், ஹாம்லெத்தின் கழுத்தை இழகப் பிடித்தான். அதுகண்டா ரணைவரும் அவர்களை விலக்கி விட்டார்கள். பிறகு பிரேதச் சடங்கு நிறைவேறியது. லேயர்டஸை எதிர்ப்பவன்போல ஹாம்லெத், தானும் பிரேதக் குழியில் அவனுடு குதித்தது பிசுகு என்றுணர்ந்து அவனை மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, தனது காதலி யிறந்தமைக்குத் தனக்குள்ள துக்கத்தினும் பிறர்துக்கம் மிஞ்சவதைக்கண்டு தனக்குச் சகிக்கக்கூடா மற் போயிற்றென்றும் சுலாதானங் கூறினான். ஆகையால்

இருவரும் பகைமாறி மனங்கலந்தவர்போலக் காணப்பட்டார்கள்.

தனது தந்தையும் தங்கையும் இறந்தமுக்குக் காரணமாயிருந்த ஹாம்லெத்தின்மேற் கோபமும் பகைமையும் கொண்டிருந்த லேயர்டஸைக்கொண்டு ஹாம்லெத்தின் சிற்றப்பன், அவனைக் கொல்லும் உபாயக்தேடினான். ஆகையால் அவன், லேயர்டஸை வரவழைத்து “நீமனதில்லைன்றும்கபடமில்லாதவனைப்போல நடித்து ஹாம்லெத்தை உன்னேடு விளையாட்டாகச்சிலம்பவித்தைசெய்யும்படி கேள்” என்றார். அவ்வாறு கேட்டபோது ஹாம்லெத் அதற்கு உடன் பட்டார். சிலம்பவித்தை செய்வதற்கு நாள் குறிக்கப்பட்டது. அப்போது அரண்மனை ஜனங்கள் அனைவரும் வந்திருந்தார்கள். அரசன் ஏவினபடி லேயர்டஸ் நஞ்சுட்டின கூரிய கத்தியை வைத்திருந்தான். இவர்கள் இருவரும் சிலம்பவித்தையிற் கிறந்தவர்களாகையால், பார்க்கவந்தார் பலரும் பலமான பந்தயம் கட்டினார்கள். ஹாம்லெத் சிலம்பக் கூடத்தில் வைத்திருந்த கூரில்லாத சாதாரண கத்தியையே கையிலென்றுக் கொண்டான். இதுவே சிலம்பக்கூடத்து வழக்கம். லேயர்டஸ் நஞ்சுட்டின கூரியகத்தி வைத்திருந்தானென்பது ஹாம்லெத் துக்குத்தெரியாது. லேயர்டஸாக்கும் அரசனுக்குந்தவிர அந்தச்சுது வேறுயார்க்குங் தெரியாது. இங்னனம் கூரியவிழக்கத்தியை உபயோகித்தல் சிலம்பக் கூட்டத்துச் சுட்டவிரோதமான காரியம். முதலிலேயே அவசரப்பட்டுத் தன் காரியத்தைச் செய்பாமல், லேயர்டஸ், ஹாம்லெத்துக்குத் தோற்றுப்போகிறவனைப்போல நடித்தான். இரண்டு முறை ஹாம்லெத்தே வெற்றிபெறும்படி ஹாம்லெத் வெற்றிக்குப் பரமாங்கதப் படிப்பவனைப் போலப் பாசாங்கு பண்ணி “ஹாம்லெத் - நீடீழிவாழ்க” எனத்

திராட்ச ரஸப்பானம்பண்ணினுண். பந்தயங்கள் அதிகமாகக் கட்டினான். சில நாழிகைக்குள் வேயர்மீஸ்பக்கு வீரா வேசம் பிறந்தது. ஹாம்லெத்தைத் தனது விஷமுட்டிய கூரியகத்தியால் அதிக ஆழமும் அபாயமுமான ஒரே குத்துக் குத்தினான். ஹாம்லெத்துக்குக் கோபமுண்டது; உள்ளுளவு ஒன்றை தெரியாது. ஆனால் மறபடியும் எப்படியோ இருவரும் கலந்துசெய்த வித்தையில், வேயர்மீஸ் கையிலிருந்த கூரிய விஷக்கத்தி ஹாம்லெத் கையில வந்தது. ஹாம்லெத் கத்தி வேயர்மீஸ் கையில் மாறிப் போய்விட்டது. உடனே ஹாம்லெத் அப்போது தன் கையிலிருந்த கூரிய விஷக்கத்தியால் வேயர்மீஸ் ஒரே வீச்சாகக் குத்தி வீழ்மத்தினான். பிறர்க்குப் படுகுழி வெட்டி வைத்துக் கேடு சூழ்ந்தார், அதனில் தாங்களே வீழ்ந்து மாடவார்கள் என்ற பழமொழிப்பாடியும்,

‘தேனேன்ற கூடுகள்சேர் தேக்குமா மரங்களௌல்லாஞ்  
செறிந்து வைகும்  
கானேன்று நரியொன்று கவடொன்று மனங்கொண்டு  
சரிசு லாத  
மானேன்றின் கறியுண்ண மகிழ்ந்திபதி விருக்கையினில்  
மாண்ட தம்மா  
தானேன்று நினைத்திடவாங் தெய்வமொன்று நினைத்ததெனுங்  
தன்மை தானே’

என்றபடியும், காரியம் நடந்தது. இந்தச்சமயத்தில் இராணு தான் விஷமுண்டு விட்டதாகக் கத்தினான். இந்த விஷம் திராட்ச ரஸத்தில் கலந்து வைத்திருந்தது; இந்த திராட்சரஸம் ஹாம்லெத்துக்காக அரசன் சித்தஞ்செய்து வைத்திருந்தான். வேயர்மீஸ் கையிலிருந்த விஷக்கத்திக்குங் தப்பிப் பிழைத்து, ஹாம்லெத், தாகத்துக்கு என்று கேட்ட

டால், இது விஷப்பானத்தைக் குடுக்கச் செய்யலாம் என் பது அரசன் எண்ணம். ஆது இராணிக்குத் தெரியாது. அரசனும் அவனுக்குச் சொல்ல மறந்தான். அதனால் அவன் உடனே இறந்தான். இறந்தபோது, “ ஓயோ! நான் அநியாய மாய் விஷமூட்டப்பட்டேனே! ” என்றலறினான். ஹாம்லெத் துக்குச் சந்தேகமுண்டாய் விட்டது. ஏதோ மோசம் கடந்திருக்கிறதென் ருணர்ந்தான். கதவுகளை மூடச்சொன்னான். விஷவருவாயை ஆராயப்படுகுந்தான். அதற்குள் லேயர் டீஸ் அவனை நோக்கி, “நான்தான் துரோகி! நீ வேறொன்றும் ஆராயவேண்டாம். இதோ, நீ என்னைக் குத்தின காயத் தால் நான் உயிர்துறக்கப் போகிறேன் ; உன்னைக் கொல்ல வேண்டுமென்று நான் விஷமூட்டி வைத்திருந்த கத்தியே என்னைக் கொல்லும் ஏமனுபிற்று. ‘கெடுப்பாரைத் தெய்வங் கெடுக்கும்’ என்றபடியாயிற்று. இப்போது உன் கையிலுள்ளது எனது விஷமூட்டின கத்தி; நீயும் அதனால் குத்தப்பட்டாய். ஆகையால், இன்னும் அரைமணிக்குள் சாவாய். எந்த மருந்தும் அந்த விஷத்தை மாற்றுது ; நீ என்னை மன்னிக்க வேண்டும். இதற்குக் காரண பூதன யிருந்தவன் உன்து சிற்றப்படுகிய அரசன் தான் ” என்று சொல்லிக்கொண்டே உயிர் துறந்தான். ஹாம்லெத்துக்குத் தான் இறப்பது நிச்சயம் எனத் தெரிந்தது. ஆகையால், ‘இனித் தாமதிக்கப் படாதென்று தன் கையிலிருந்த விஷக்கத்தியால் அரசன் அழிவயிற்றில் ஒரே குத்துக்குத்தித் தனது தந்தையின் ஆவேசத்துக்குத் தான் செய்த வாக்குத்தத்தத்தை நிறை வேற்றிவிட்டான். பழிக்குப்பழி வாங்கியாயிற்று ; ஹாம் லேத் தனதுயிர் போய்விடும் என உணர்ந்துகொண்டான். கண்கள் சுழன்று சுவாசம் அடங்கத் தொடங்கிறது. உடனே அவன் அங்கு இருந்த அமர்க்களத்தை யெல்லாம் பார்த்

துக்கொண்டிருந்த தனது நண்பன் ஹோ வாவியோவை கோக்கி, “அப்பா! நான் இறத்கப்போகிறேன்; எனக்குப் பெருமூச்சு வாங்குகிறது. இந்தக் கதையை நீ உலகத்தாருக்கு அறிவிக்கவேண்டும். நீயும் என்னேடு இறந்து விடுவேன் என்று சொல்லியிருக்கிறோயே, அதுவே உத்தம நண்பர் இயற்கை; ஆனாலும் இப்போது அப்படிச் செய்யாதே; நீயாவது உயிருடனிருந்து இதனை உலகறியச்செய். நீ தீர்க்காடுள் பெற்று வாழுக்கடவாய்” என்று, கத்தியால் வெட்டிக்கொண்டு சாகத்துணிந்த தனது நண்பனுகிய அவனைத் தடுத்து வேண்டிக்கொண்டான். அவனும் அப்படியே ஆகட்டும் என்று ஒத்துக்கொண்டான். அதைக் கேட்ட ஹாம்பெலத் மிகவும் மனக்களிப்புடனே உயிர் விட்டான். ஹோராவியோவும் அங்கிருந்த பிறரும் கண்ணீர் ஆரூப்பு பெருகவிட்டுக்கொண்டு இனிய குணக்கடலாகிய இராஜகுமாரனுடைய ஆத்மாவைத் தேவர்கள் காக்கக் கடவரென்று ஆசிர்வதித்தார்கள். ஹாம்பெலத் எல்லார்க்கும் நல்லவன்; சாந்தகுணசீஸன்; இராஜலக்ஷ்மிகள் நிரம்பப் பெற்றவன்; சகல சற்குணங்களும் பொருந்தியவன்; அவன் அவ்வாறு அகால மரணமடையாமல், உயிருடன் பிழைத் திருப்பானுயின் டென்மார்க்கரசர்களுள் சிறந்தவனென மதிக்கப் பட்டிருப்பான்.



## அரும்பத விளக்க அகராதி.

**அ**

அகம்-மனம்.  
அகாலமாணம்-திமிரென் து சே-  
ரும் மரணம்.

அங்கம்-உடல்.

அத்தாணி-ஆரசிருக்கை.

அபகரித்த-கொள்ளையிட்ட.

அபத்தம்-பொய்.

அலைக்கழித்தல்-(மனத்தைக்)கல-  
ங்கச் செய்தல்.

அவலம்-வீன்.

அறவே-முழுவதும்.

**ஆ**

ஆவேசாட்டகாசம்-ஆவேசமாகிய  
அட்டகாசம்.

**இ**

இதயம்-மனம்.

இத்தன்மைத்து - இந்தத்தன்மை  
யுடையது, இப்படிப்பட்டது.

இழந்த-அபகரித்துப்பட்ட, தாழ்-  
மை யடைந்த.

இன்பக்களால்-இன்ப மென்னும்  
நெருப்பு.

**உ**

உண்டாட்டு-உண்மெகிழந்து விளை-  
யாடுதல்.

உரை-சொல்.

**ஐ**

ஐயமற-சந்தேகயில்லாமல்.

**க**

களியாட்டு-கள்முதலியன குடித்  
துக் குதுறவித்தல்.

**கா**

காநடை-கறுப்பு உடை.

**கே**

கேசாதிபாதம்-தலை முதல் கால்  
வரையில்.

**கோ**

கோழைம்-கொழுப்பு.

**கோ**

கோசாம்-அறியத்தக்கது.

**க**

ககஜம்-வழக்கம்.

**த**

தகித்து-எரித்து.

**தா**

தாடம்-மனைவி.

தாழ்த்தல்-தாமதித்தல்.

**தி**

திக்பிரலம்-திகைப்பு, மயக்கம்.

திணம்-அற்பம்.

**நா**

நாடல்-விருப்புதல்.

நாஸம்-கூசம் (பெண்டிர்க்கு  
இயல்பான நான்கு குணங்  
களுள் ஒன்று.)

**நி**

நித்தியம்-என்றும் அழியாதது.

**ப**

பஞ்சேந்திரியங்கள்-(மெய், வாய்,  
கண், மூக்கு, செவி என்னும்)  
ஜிம்புலன்கள்.

பயிர்ப்பு-பழகாத பொருள்களிட-  
த்து அருவருப்புறும் நிலைமை  
(பெண்மைக் குணங்கள் நான்கி  
-லொன்று)

**பி**

பிரதமமந்தி-முதல் மந்திரி.  
பிறமுத்தை-மாறுபட்ட.

**பு**

புவை-பெண்.

**ம**

மக்கினுர்கள்-(மனம்) நிலைகெட்ட  
டார்கள்.

மடம்-அறிவிக்க அறிந்து, அறி  
ந்தவற்றை எனிதில் வெளி  
யிடாதிருத்தல்.

மன்னேர்-புலோகத்தார்.

மனவுக்கம்-உற்சாகம்.

**மா**

மாரி-மழை.

**மு**

முதிர்தல்-முற்றுதல்.

**மு**

முடமதி-முடபுத்தி.

**ரேள்**

ரேள்ராவேசம்-மிகுந்த கோபா  
வேசம்.

**வ**

வமிசாவளி-பரம்பரை.

வரம்புகுடந்து-அளவு மீறி.

வரித்த-கலியாணம் செய்துகொ  
ண்ட.

வற்புறுத்தல்-உறுதிப்படுத்தல்.  
வனப்பு-அழகு.

**வி**

விண்ணவர்காள்-தேவர்களே,  
விரைவு-வேகம்.

**வே**

வேதுமிபுதல்-வாடுதல்.

வேள்ளிய-வெளுத்த.

இந்துவில் வங்குளாள்

## சேப்பிட்களின் உரை .

“ மெந்த ஹாம்லெத் ” என்னும் பாட்டு. பக்கம்-3 (நூலாசிரியர் இயற்றியது)

அலமரும்-கலங்கும்; அழுங்குதல்- வருங்குதல்; பிறப்பன- பிறக் கிண்ணவை; இறப்பன-இறக்கிண்ணவை; அறிகிலம்-அறியோம்; பொன்றினேர்- இறக்கோர்; தொன்றுதொட்ட-பழையகால முதற்கொண்டு வரும்; இடன் அகல் உலகத்து- விசாலமான உலகத்தில்; இன்றைத் தினம்- இன்றையதினம்; ஓர்வது-உணர்வது; தேர்வது-தெளிவாய் அறிவது.

“ உடன்பிறந்தார் ” என்னும் பாட்டு. பக்கம்-9. (வாக்குண்டாம்)

உடன்பிறந்தார்- (நம்மோடு) உடன்பிறந்தவர்கள்; சுற்றந்தார்- (நமக்கு அனுசூலமான) பந்துக்கள்; என்றிருக்க வேண்டா-என்ற நினைத்திருக்கவேண்டாம்; (எனைவில்) வியாதி; உடன்பிறந்தே-நம் மோடு பிறந்ததாயினும்; கொல்லும்-நம்மைக்கொன்றுவிடுகிறது.

“ தன்னெஞ்சுசறிவது ” என்னும்பாட்டு. பக்கம்-9. (திருக்குறள்)

தன்னெஞ்சு- (ஒருவன்) தன் மனம் : அறிவது-அறிந்த ஒன்றை (பிறருக்குத் தெரியாதென்று); பொய்யற்க-பொய்யாதொழிக்; பொய் த்தபின் - பொய்த்தானுயின்; தன் செஞ்சே - (அதனையறிந்த) தன் செஞ்சே; தன்னெச் சுடும் - (அபபாவத்திற்குச் சாக்கியாய் நின்ற, அதன் பயனுகிய) துன்பத்தைத் தனக்கு உண்டாக்கும்.

“ வெள்ளி மணி ” என்னும் பாட்டு. பக்கம்-12 (நூலாசிரியர் இயற்றியது)

வெள்ளி மணி; கேட்போர் காதகத்தில் - கேட்பவர்கள் காதில்; கொள்ளுகின்ற ஒசை - கொள்ளுகின்ற ஒசையை; வெகு சுகமாய்க் கொடுக்கும்; விள்ளும் - சொல்லப்படுகின்ற; அருமைதெரியாது; அத

னே - அந்த வெள்ளிமணியை; வலித்து ஆட்டில் - முரட்டுத்தனமாய் ஆட்டினால்; ஒசை பிறழ்ந்து - ஒசை வேறுபட்டு; பெருமைகெடும். அதன் பெருமை கெட்டுவிடும்.

“ தண்ணீரும் ” என்னும் பாட்டு. பக்கம்-29. (திருக்குறள் நீதிவெ


ண்பா: (இதன் கடை இரண்டடி திருக்குறள்)

கோக்குலங்கள் - பசுக்கூட்டங்கள்; தண்ணீரும் புல்லும்; தருவார்க்கு - கொடுப்பவர்க்கு (பிரதியுதவியாக); இன் அமுதம் - இனிய பாலமுதை; உண்ணீர் என்று - சாப்பிடுங்கள் என்று; ஊட்டும்; எண் ணில் - யோசித்துப் பார்த்தால்; உதவி - (பிரதி) உபகாரம்; உதவி வரைத்து அன்று - முன்செய்யப்பட்ட உபகாரத்தின் அளவைப் பொறுத்தல்ல; உதவி செய்யப்பட்டார் - அந்த உபகாரத்தைப் பெற்றுக் கொண்டவர் - சால்பின் வரைத்து - குணத்தைப் பொறுத்தது.

“ தேவனுன்று ” என்னும் பாட்டு. (பக்கம் - 34)

தென் ஒன்று கூடுகள் - தென் பொருந்தியகூடுகளையுடைய; தேக்கு மாமரங்கள் எல்லாம்; செறிந்துவைகும் - நெருங்கியுள்ள; களின் ஒன்று - காட்டில் வாசம்செய்யும்; நரி ஒன்று; கவடு ஒன்று மனம் கொண்டு - ஒரு வஞ்சளையை மனத்திற்கருதி; கரிசு இலாத - குற்றம் இல்லாத; மான் ஒன்றின் கறி யுண்ண - ஒரு மானின் மாயிசத்தை உண்ண; மகிழ்ந்து - சங்தோஷத்துடன்; பதிவு இருக்கையினில் - ஒளிந்திருக்கையில்; மாண்டது - இறந்தது; (இதுவே) தான் ஒன்று நினைத்திட தெய்வ மொன்று நினைத்தது என்னும் தன்மை.

5075a



இக்கதையுள் வந்துள்ள

## பாத்திரங்கள்

1. ஹாம்லெத், (Hamlet) டென்மார்க் அரசன். தன் சகோதரன் கிளாடியஸால் கொல்லப்பட்டவன்.
2. கிளாடியஸ், (Claudius) டென்மார்க் அரசனுடைய சகோதரன்.
3. ஹாம்லெத், (Hamlet) டென்மார்க் தேசத்து இளவரசன், ஹாம் வெத் அரசனுடைய குமாரன்.
4. ஹோராஷியோ, (Horatio) ஹாம்லெத்தின் கண்பன்.
5. மார்செலஸ், (Marcellus) காவலர்களுள் ஒருவன்.
6. போலோனியஸ், (Polonius) இராஜாங்க முதன் மந்திரி.
7. லையர்டீஸ், (Laertes) பொலோனியவின் குமாரன்.
8. கேர்ட்ரூடீ, (Gertrude) டென்மார்க் அரசி.
9. ஓபெலியா, (Ophelia) பொலோனியவின் குமாரத்தி.  
நாடகக்காரர்கள் முதலியோர்.